

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

බ්‍රිලන්කේස් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්තහුමාන්ප් පත්තිරිකෙ

අති ඩිජිටල් පත්‍රය

අංක 2031/37 - 2017 අගෝස්තු මස 09 වැනි බදාදා - 2017.08.09
031/37 ආම තිබූ මෙයින් ප්‍රතිච්ඡාල නොවේ

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவிக்தல்கள்

இலக்கை கணக்காய்வுச் சேவை தொடர்பான சேவை பிரமாணக் குறிப்பின் 3 (1) (அ) (i) ஆம் பிரிவை திருத்தத்துடன்

1989, திசெம்பர் மாதம் 11 ஆந் திக்திய 588/5 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்டுள்ள 1997, செத்தெம்பர் மாதம் 19 ஆந் திக்திய 993/17 ஆம் இலக்க, 1998, திசெம்பர் மாதம் 04 ஆந் திக்திய 1056/23 ஆம் இலக்க மற்றும் 2015, மாச்ச மாதம் 04 ஆந் திக்திய 1904/31 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானிகளால் திருத்தியமைக்கப்பட்ட, இலங்கைக் கணக்காய்வுச் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பின் 3(1)(அ) (i) ஆம் பிரிவு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன், திருத்தப்பட்ட பிரிவு அறிந்துகொள்வதற்காக பிரசரிக்கப்படுகின்றது.

இத் திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து அழுக்குவரும்.

எச். எம். காமினி செனவிரத்ன,
செயலாளர்,
அரசாங்க சேவைகள் அணைக்குழும

அரசாங்க சேவைகள் ஆணைக்குழும்,
இல. 177, நாவல வீதி,
நாராயணப்பிட்ட,
கொழும்பு 05,
2017, மூல 11.

இலங்கைக் கணக்காய்வுச் சேவை தொடர்பான சேவை பிரமாணக் குறிப்பின் 3 (1) (அ) (i) ஆம் பிரிவினைத் திருத்தத்தை

1989, திசெம்பர் மாதம் 11 ஆந் திக்திய 588/5 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்டுள்ள 1997, செத்தெம்பர் மாதம் 19 ஆந் திக்திய 993/17 ஆம் இலக்க, 1998, திசெம்பர் மாதம் 04 ஆந் திக்திய 1056/23 ஆம் இலக்க மற்றும் 2015, மாச்ச மாதம் 04 ஆந் திக்திய 1904/31 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானிகளால் திருத்தியமைக்கப்பட்ட, இலங்கைக் கணக்காய்வுச் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பின் 3 (1) (அ) (i) ஆம் பிரிவு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன், திருத்தப்பட்ட பிரிவு அறிந்து கொள்வதற்காக பிரசரிக்கப்படுகின்றது.

3 (1) இலக்கைக் கணக்காய்வுச் சேவையின் I ஆம் வகுப்பின் I தரத்திலுள்ள பிரதிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளை விசேட தரத்திற்கு பதியுயர்த்துதல்.

(அ) பூர்த்தி செய்ய வேண்டிய தகைமைகள் -

- (i) കണക്കു അല്ലതു കണക്കായ്വ (പാടത്തുന്നരോധാൻ റൂട്ടൻ അല്ലതു പാടത്തുന്ന്) തൊട്ടറില് പലകലൈക്കു മാനിയാൻ കൾ ആണെങ്കുമുവിനാല് ഏറ്റവുക്കൊൻ ഓപ്പപ്പട്ട പലകലൈക്കു മൊൻ നിവിന്രുതു / നിരുവണമൊൻ റിവുരുതു മുതമാൻിപ്പ പട്ടത്തിനെ പെற്റിരുത്തൽ മർഹമും ഇലങ്കൈ പട്ടയക്ക കണക്കരിന്ഗുരു നിരുവണമും അല്ലതു ഇങ്കിലാന്തു മർഹമും വേലശ്സ പട്ടയക്ക കണക്കരിന്ഗുരു നിരുവണമും അല്ലതു ജീക്കിയ ഇരാഷ്ചിയത്തിനു പട്ടയ മുകാമൈത്തവു കണക്കരിന്ഗുരു നിരുവണമും അല്ലതു ജീക്കിയ ഇരാഷ്ചിയത്തിനു ചാൻ റിതുമിക്കപ്പട്ട പട്ടയ കണക്കരിന്ഗുരു ചങ്കക്തതിലും മുമ്പേനോ അങ്കക്തതുവക്തിനെപ്പെറ്റിരുത്തലും.

